

VI. ஆக 17

சிவமயம்

தில்லஸ்கீகற்பகவிநாயகர்
வெண்பாவந்தாதி

இது

பாண்டிநாட்டினுள்ளசோதிவனத்துட்சேர்ந்த
தேவிகோட்டையின்கண்

இளையாற்றக்குடிக்கோயில்பெருமரபூர்வகுப்பு
தி—வ கை

வே. ஆ. தி.

மாயாண்டிச்செட்டியாரவர்கள்
கு ம ர ரர்

சிதம்பரச்செட்டியாரால்

இயற்றப்பெற்று,

சென்னை:

சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில்
பதிப்பிக்கப்பெற்றது.

நளவாஸ சிம்மரவி.

1916.

MAHAMAHO PADHYAYA

DR. U. V. SWAMINATHA IYER

உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

செவியறிவுறூஉ.



கற்றுள் சிதம்பரவேள் காசிரியைப் பொய்யென்ற *
னுற்றுள் கணபதியை யுங்தவன்போன்—மற்றநும்
வாக்தமனங் காயங்கண் மன்னும் பொருளெல்லாந்
தேக்கியும் னைங்காணத் தேர்ந்து.

சுவாமிநாதபண்டிதர்.

* காசினி பொய்யென்றன் முதலியவற்றை உஉ-ம் செய்யு
ளிற் றொகுத்துக் கூறுமாற்றால் நன்குதெளிக. இச்செய்யுள்
சித்தியாநித்தியவஸ்துவிலேவகத்தை உணர்ச்சுமாறு காண்க.

சிவமயம்,

திருச்சிற்றம்பலம்.

சிறப்புப்பாயிரம்.



தில்லை வாழ்ந்த னர்களுள்

ஒரு வராகிய

வைதீகசிகாமணி பீரமழீ

மா. கோபாலஸ்வாமிதீகநிதரவர்கள்

இயற்றியது.

முதம்*பெருகச் செல்வ முறைபெருகக் வரவ
மதம்பெருகத் தேவைநகர் வாழ்து—சிதம்பரவேள்
கல்லு முருகக் கழறினனெங் கற்பகமேற்
நிலைவேண் பாமாலை தேர்ந்து.

காரைக்குடி வித்துவசிகாமணி

ம-ள-ள-ஸ்ரீ ராம. சொ.

சொக்கலிங்கச்செட்டியாரவர்கள்

இயற்றியது.

பூவின் முதலாப் புகழ்தில்லைக் கற்பகத்தேந்
தேவின் முதல்வன் நிருவடிக்குப்—பாவின் [வைத்
முதல்வேண்பா மாலைதந்தான் முதுணர்ந்தோன் றே
சிதவண் சிதம்பரவே டேர்ந்து.

முதம் - சந்தோஷம். † சிதம் - ஞானம்.

உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.



நூ ல் ப ய ன்.

ஆத்திக*ரே நாளு மறையீ னரோகதிட
காத்திரமே யீவன் கணபதிய்தீ—தோத்திரத்தைப்
பாரும் விசும்பும் பரவும் பவமகலுஞ்
சேரு முமையெண் டிரு†.

* ஆத்திகர் இவர் என்பது. “பொன்னுலகம் வெந்நாகம்
புண்ணியபா வம்புரிவார்—நின்மலனு முண்டென்று மிச்சயித்
தா—ரிநிலைமை—யாத்திகரே யார்கண்டா ரம்மைப் பலமென்
பார்—நாத்திகரென் றேயுளத்து னுடி” என்பதனாலுணர்க.
† எண்டிரு - அவ்ந்தலக்ஷமிகள்.

இவ்வந்தாதியிற் சிலசெய்யுட்களுக்கு அரும்பதப்
பொருளும் விஷயவிவரணமும் கூட—வது செய்யுட்கு மட்டும்
விருத்தியுரையும் ஒவ்வொரு பக்கங்களினும் அடிப்பாகத்தில்
அவ்வச்செய்யுளிலக்கத்தையிட்டு வரைந்துள்ளன! அன் ப ர் க
ளனைவரும் உணரவேண்டுகவாராக.

உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

தில்லைக்கற்பகவிநாயகர்

வெண்பாவந்தரதி.



காப்பு.

நேரிசைவேண்பா.

பொற்பொதுமே லைக்கோ புரத்துற் றெமையாளுங்
கற்பகவி நாயகன்பூங் காற்றுணைகட்—கற்பொடுவேண்
பாமாலை சாத்தப் பதம்பொருள்செவ் வேயமைத்தக்
கோமானே யீவனருள் கூர்ந்து.

நூல்.

உலகெலா முய்ய வருவெடுத்துத் தேவ
திலகனே தில்லைநகர்ச் சீர்பூத்—திலகினான்
கைச்சுமுக னேரம்பன் கற்பகமென் பானவனே
நச்சிப் புரக்கு நமை.

க

காப்பு—பொற்பொது - கநகசபை.

க. உலகெலாம் என்பது பெரியபுராணம் பாடும் பொருட்
டுச் சேக்கிழார்சுவாமிகட்கு ஸ்ரீமந் நடராஜப்பெருமான் அடி
யெடுத்துக்கொடுத்த மங்களத்திருவாக்கு.

கூ

தில்லைக்கற்பகவிநாயகர்

நமக்காரஞ் செய்துதில்லை நாயகநீ யல்லா
லெமக்கார் துணையுமில் யென்றேன்—சமக்கார
மேதுமறி யாததமிழேணையுமாண் டானிமய
மாதுசிவ காமி மகன்.

உ

மகம்புரியுஞ் சீர்த்தில்லை வாழந் தணரே
யுகந்துபூ சிக்க வுவாவின்—முகங்கொண்டு
வேத விழுப்பொருளே மேவி னதன்பெருமை
யோத வுனவடங்கு மோ.

ஈ

ஓங்காரத் துட்பொருளை யுற்றார்க் குறுதுணையாய்
நீங்காத தில்லையனை நேர்ந்துநெஞ்சே—சாங்காலத்
தஞ்சேலென் றேறதி யபய மளித்துவந்து
குஞ்சரமே காவென் குதி.

சு

குதவருத்தந் தீர்த்துக் கொடியேனை யாண்டா
னுதவியருட் கண்ணருகுற் றேழம்பி—முதுபுவியூர்
மாபுரத்தின் மேலை மலைநிகர வோங்கிவளர்
கோபுரத்தில் வீற்றிருந்த கோன்.

ஊ

உ. சமக்காரம் - மந்திரத்தாற்சத்திசெய்யுங்கிரியை.

ஈ. உவா - யானை.

ஊ. குதவருத்தம் - மூலநோய்.

சு. மன்ற - நிச்சயமாக; “மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்” என்றார் தொல்காப்பியனாரும்.

கோணைச் சபையிற் குனிக்கு மிறையளித்த
வாணைத் தலையாணை யன்பர்க்குத்—தேனை
மறவாதார்க் கின்னலற மன்ற வளரு
மிறவாத வானந்த மே.

கூ

ஏத்தி வணங்கு மெமையா னுமையாட்கு
முத்த திருப்புதல்வன் முன்னின்று—சோத்தஞ்செய்
வீரேற் புலியூர்க்கண் மேதனியீர் மேம்பட்ட
ராரே யுமைநிகரு வார்.

௭

ஆர்த்த பிறவித் துயர்கெடுத்தே யாள்புலியூர்த்
தீர்த்தனுக் குத்தொண்டு செய்வதலாற்—பேர்த்துமொரு
கைம்மாறு முண்டோ கசாநநனை கைக்கோடி
மெம்மான் முடிந்ததிது வென்று.

௮

என்னை புகுந்த தியாமிருக்க வென்றுமுனஞ்
சென்னை புகுந்தேனைத் தல்லையினி—லன்னையினு
மெற்கினியான் சேர்ப்பித் திரணத் திகப்பித்த
தற்கினியான் செய்வதுண்டோ சற்று.

கூ

சற்றே செங்கொடுமின் சந்திரகாந் நக்கோமான்
முற்றும் புலியூர் முழுமுதல்சீர்—சற்றேராற்
கேட்ட வளவிற் கியாதி யுடன்பெற்றான்
வாட்டு பிணிதவிரந்த வாழ்வு.

க0

௭. சோத்தம் - இழிந்தார் செய்யுமஞ்சலி.

கூ. சென்னை - சென்னப்பட்டணம். இரணம்—புண்.

க0. சந்திரக்காந்தக்கோமான் - சோமகாந்தமஹாராசன்.

சீர் முற்றும் கேட்ட வளவில் எனக்கூட்டுக.

MAHAMAHOPADHYAYA
DR. U. V. SWAMINATHA IYER LIBRARY

௨ | தில்லைக்கற்பகவிநாயகர்

வாழை வருக்கைதே மாவயல்குழ் தில்லைநகர்ப்
 பேழை வயிற்றுப் பிராற்கடிமை—யேழையேன்
 செய்யப் புகுந்த தினந்தொடுத்துத் தேய்ந்ததுகாண்
 மையற் பெருக்கின் வலி. கக

விநாயகபராக்ரமம்.

வல்லபைக்கு வாய்த்த மணமகனைத் தில்லையிலவாழ்
 நல்லவர்க்கு நல்லவனை நஞ்சைவ—மல்லா
 மதத்தவரும் போற்றுதலான் மாலிவனாய் நின்ற
 விதத்தையுளத் துய்த்துணரு மின். கஉ

மின்னையை வேணிமுக்கண் வேழ முகந்துதிக்கை[செங்
 பொன்னரைஞா னைததந்தும் பூம்புலியூர்—முன்னவன்
 கஞ்சமலர் கொஞ்சங் கழலிணையுங் காக்குநமை
 நெஞ்சகமே யஞ்சவதென் னீ. கங

கஉ. சைவமொழிந்த புறச்சமயிகளும் போற்றுதலை “எல்
 லாப் பயனு மெளிதளிக்கு மியல்பா னிரந்தப் பெயர்தம்மை, நல்
 லா கமத்தின் வழிகடக்கு நலியாச் சைவரே யன்றி, யல்லாச் சவு
 ரர் சாத்தர் வயி ணவர்கண் முதலா மதத்தோருந், சொல்லா
 நின்று பயன்பெறுவர் துதிக்கை யானைத்துதியாரார்” என்னுந்
 திருவாக்கானுணர்க. மான் - யாவர்க்கும் பெரியவன், மஹான்
 என்னும் வடமொழி மான் எனவந்தது, இதனை “மானேயுன்
 னருள்பெறுநா னென்றென்றே வருந்துவனே” எனவருந் திரு
 வாசகத்தானுணர்க.

கங. முன்னவன்—விநாயகர்.

1816

வெண்பாவந்தாதி.

கூ

நீதி சிறிதுமில்லே னீசனேன் கோறல்கள
வாதி புரிபாவி யானாலுஞ்—சாதுசங்கத்
தோங்குவித்துத் தில்லையின்க ணுய்வுதவி நாயேனைத்
தாங்கினவன் விக்ரிகே சன். கசு

சநந மாணதுக்க சாகரமுந் தாண்டத்
தனதடியார்க் கோர்புணையாந் தாளா—னாகனெனத்
துங்கமறை சொல்லுஞ் சமுகற் கிருப்பிடமாம்
பங்கமக றில்லைப் பதி. கரு

அகம்பிரமவாதம் ஆகாதெனல்.

பதிபசுபா சப்பண்பைப் பாராள் சநகற்
கதிவிசுவா சத்தறிவித் தம்பொற்—பொதுநகரா
ணன்பிரம மென்றபசு ஞானநசிப் பித்தனன்யார்
காண்பரவன் காட்டாக் கடை. கசு

கசு. சநகன்—மிதிலாபுரியிலிருந்த ஓரசன். இவ்வரசனுக்
குப் பூர்வபுண்ணியவசத்தாலும், நாரதமுனிவரது வேண்டு
கோளாலும், ஸ்ரீ விநாயகப்பெருமான் எழுந்தருளித் திவ்ய நரி
சனங்கொடுத்து, “இன்பமே விழைந்தும் வேட்டாங் கெய்தவே
முயன்று மூடே—துன்பமே விடவல் லாந்துந் துளங்குமோ பிர
மம் வேத—மன்புறு மொழுக்கஞ் செய்வோ னரும்பய னளிப்
போன் கூறு—நின்பிர மத்தை மன்னா நெருப்பிடா யென்று
நீத்தான்” என்ற வண்ணமே நின்பிரமத்தை நெருப்பிவிடு
என்றுகூறி இவர்கொண்டிருந்த அகம்பிரமக் கொள்கையை
ஒழித்தும், ஆகமவழித்தீகைசெய்து திரிபதார்த்த நிச்சய ஞா

எக்காரியாரம்பத்தினும் விநாயகாராதநம்
இன்றியமையாததேன்றல்.

கடைந்து கடலைக் கரள மெழக்கண்

டுடைந்தார் சுராசுரர்முன் னூங்கலி—தடைந்ததெவ

னென்னவின விற்புலியூ ரோம் பனைக்கடைமுன்

னுன்னுத காரணமே யொன்று.

கள

ஓபதேசம்பண்ணியும், சுத்தாத்துவித மோக்ஷத்தை அநுகூர
கித்தனர். இவ்வதக்கரகம் பெரு தபூர்வகாலத்திலே இவர்
கொண்டிருந்த மாயாவாத முதிர்ச்சிபற்றித் தங்கள் மதத்த
ரொன எண்ணிப்போலும், இவ்வரசர்பிரானை மாயாவாதிகளெல்
லாம், இற்றைஞானமும், ஞானசநகன் ஞானசநகன் எனக் கொண்
டாடிக் குதூகலிக்கின்றனர்; அந்தோ இவரது ஆராய்ச்சி இருந்
தவாறென்னை? பாவம் பாவம். இதுநிற்க, அகம்பிரமமென்றல்!
சீவபோதமாய் முடியுமே யன்றிச் சிவபோதமாகாதென்பதனை,
“காசலினு ஞான்பிரம, மென்னு ஞானங் கருதுபசு ஞானம்”
எனவருஞ் சிவஞானசித்தித் திருவிருத்தத்தானும், அது முடி
விற் சுகந்தராசென்பதனை, “மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து” எனவருந் திருவாசகத்
தானும், “தாம் பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண் டாங்கது
வே - நான்பிரம மென்பவர்பா னண்ணுதே” எனவும், “யானே
மெவரு மானே னென்றவி-னவ்வவர் சீறிய வவ்வவர் வாண்ட -
செவ்விதி னிரயஞ் சேர்த்துவ ரதனான் - மாயா வாதப் பேயா
வுனக்குத் - சேவரி லொருவருண் டாக - மேவரு நரகம் விடித்
தலோ வரிதே” எனவும் வரும் கொற்றவன்குடி உமாபதி சிவா
சாரிய சுவாமிகள் திருவாக்கானும், “யாங்களை கடவு ளென்
றிடும் பாதகத்தவரும்” எனவரும் தாயுமான சுவாமிகள் பாடலா
லும் தெளிவா யறியலாம்; தவமிகுதியிருந்தால் இவ்வறிவு
தலைப்படும்.

கள. கரளம் - விஷம். கடை - முதனிலைத்தொழிற்செய்யர்.

1816 (1816)
வெண்பாவந்தாதி.

கக

ஒன்றாய்ப் பலவா யுருவா யருவாகித்
தொன்றாய்ப் புதிதாகித் தொல்புலியூர்—நின்ற
கணபதியை நீங்காக் கருத்தினருக் கன்றே
குணமதிக மாமறிவு கூர்ந்து.

கஅ

கூர்மமென வைந்தடக்கிக் கோலவுடல் கைத்திளமை
நீர்மே லெழுத்தா நினைந்துபுலி—யூர்மேவு
மைங்கரனை யுள்ளு மடியார்க் கொருபொருளோ
பங்கயன்மால் வாழும் பதம்.

கக

பதஞ்சலிக்குக் கூத்துப் பரமபதி யீந்த
சிதம்பாத்தின் மேலைச் சிகரி—நிதம்பயிலுங்
தந்தா வளத்தையிரு சார்புகெடச் சார்ந்தாரே
நந்தா வளத்தையுறு நர்.

உ0

நாம்புகுட ரென்பூ எனகமயிர்செஞ் சோரி
பாம்பியதோல் கொண்டு பருத்த—சூரம்பை
யரியவற்று னெல்லா மரிதாம் புலியூர்ப்
பெரியவனைப் போற்றப் பெறின்.

உக

கக. கூர்மம் - ஆமை. கைத்து - செல்வம்.

உ0. தந்தாவளம் - யானை. இருசார்பு - உயிர்ச்சார்பு பொருட் சார்புகள்;

உக. சோரி - இரத்தம்.

கஉ

தில்லைக்கற்பகவிநாயகர்

பெற்றம் பெருஞ்செல்வம் பெண்டிப்பிள்ளை காணிமனை
மற்றுமுள கூட வருமோவாழ்—வற்றபொழு
தாதலாற் தில்லைதொழீ ரானை முகத்தூம
கேதுவே நீங்காக் கிளை. ௨௨

கிளைத்தவன்னி பாசறுகு கேதமின்மந் தாரந்
திளைத்தசுக சித்திபுத்தி சேசா—வளைத்திருந்து
பேணுங் கணைச பிரான்வடிவைத் தில்லைபுக்குக்
காண விரும்புவதென் கண். ௨௩

கணுதீச னைக்கரும்பைக் கற்பகத்தைக் கண்ணைக்
குணுதீத னைம்மறைகள் கூற—வொணுககன்ற
நீராளை நித்தியனை நின்மலனை நந்தில்லை
யூராளை நெஞ்சமே யுன். ௨௪

௨௨. தொழீர் முன்னிலைப்பன்மை ஏவன் முற்று. தூம
கேது - விநாயகர் திருநாமத்தொன்று; எம்பெருமானுக்கு.
அந்நாமம் வந்தமைக்குக் காரணம் “நாம வான்படை யமைச்சர்
மைந் தர்கொடு நண்ணுந், தூம னூயிர் தூமத்தாற் றொலைத்
துயர் வெற்றி, வாம மார்கொடி நாட்டவின் வள்ளலார் தமக்குத்,
தூம கேதுவென் றொருபெயர் துலங்கிய தெங்கும்.” எனவும்,
வாட்ட மின்றிவாழ் தூமனா மன்னவன் கேடு, காட்ட லுற்றவுந்
பாதமாய்க் கதித்திட லானு, நாட்டு மப்பெயர் சிறந்தது நறையு
மி ழிதழிப், பாட்ட ளித்தொடை வேய்த்தருள் பாலசந் திரத்திற்
கே” எனவும் வருஞ் செய்யுட்களா னுணர்க. நீங்காக்கிளை-
உயிரைவிட்டுப்பிரியாத சுற்றம்.

1816 5-188

வெண்பாவந்தாதி.

கங்.

உனக்குப் பிழைக்கு முறுதியுரைப் பேன்கேண்
மனக்ரூங்கே போகதரு வாவி—வினைக்கேடேல்
சேவித் திருகாத்தாற் றில்லைநகர்க் கற்பகத்தைப்
பாவித் திருநீ பரிந்து.

உரு

பரிபுரத்தாட் பார்ப்பதிகேசர் பாகத்தன் மேனாட்
யுரிபுரத்தைத் தீத்துவக்கத் தில்லைக்—கரிவதனப்
பின்னைசகா வேண்டுவனேற் பின்னெவர்கட் கன்னவனை
யுள்ளாது வேலைமுடி யும்.

உசு

உம்பர் முநிவ ரொழிந்தோருக் கற்பகப்பே [னைக்
ரொம்பெருமான் றில்லையின்க ணெய்தினை—செம்பொரு
காணுமறி வேய்வர் கநகவரை யுற்றபல
பூணுமொரு பொன்னிறமே போல்.

உஎ

உசு. உள்ளாது - எதிர்மறை வினையெச்சம்.

உஎ. செம்பொருள் - பதிலகூணமுழுதுமமைந்த பரம்
பொருள்; செம்மை ஈண்டுப்பதிலகூணம்; அவை தன்வயத்த
னாதன் முதலிய இறைமைக்குணங்கள் எட்டுமாம். இக்கருத்
தானே “எட்டு யான்குணத் தீசனெம் மான்றனை” எனத்திராவி
ட சுருதியுங் கோஷித்தல் காண்க. இனி, தோற்றக்கேடுகளின்
மையின் நித்தமாய், நோண்மையாற் றன்னையொன்றுக் கலத்த
லின்மையிற் றாய்தாய், தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்
கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மை
த்தாதல்பற்றி அதனைச் செம்பொருள் என்றார்; எனப்பரிமே
லழகர் உரைக்குமாறு “பிறப்பென்னும் பேதமை நீங்கச்
சிறப்பென்னுஞ் - செம்பொருள் காண்ப தறிவு” என்னும் திருக்
குறளூரையிற் காண்க. பல-குறிப்பு வினையாலணையும் பெயர்.

MAHARAJANOPADHYAYA

கசு

தில்லைக்கற்பகவிநாயகர்

போலி யெழுத்தைப் புலவர்கொளு மாடுனவூர்க்
காலியென நின்ற கடையேனைக்—கோலி
யடியார் குழாத்துடன்சேர்த் தாண்டதுகாண் டில்லைக்
கடியார் கருணைக் கடல். உஅ

கடலனைய வங்கனையார் கண்வலையிற் பட்டிங்
குடலைநிலை யென்றுநெஞ்சே யுன்னி—விடலே
சலம்போ தறுகாற் சபரியைசெய் தில்லை
யிலம்போ தானை யினி. உக

இனிய ஷளவாக வின்துத கோட
னனிபேதை நீர்மைபெனு நன்னா—லுனிலற்றே
யற்ப வகத்தை யவாவிநெஞ்சே நீதில்லைக்
கற்பகத்தை விட்ட கணக்கு. ஈ_0

விநாயகபரத்துவம்.

கணக்கறுபுன் றெய்வமெவர் கைதொழினு மந்த [சும்
வணக்கமிவற் காமறைநூல் வாழ்த்திப்—பிணக்கொழிக்
பொற்பொதுவி நாயகப்பேர் பூணலினு மாம்பாமங்
கற்பகத்திற் கோர்மின் கருத்து. ஈ_க

உஅ. கடி - விளக்கம்.

உக. அங்கனையார் - பெண்கள். சபரியை - பூசை.

ஈக. இச்செய்யுளின் முன்னடி இரண்டற்கும், இத்தனை
யென்றெண்ண வெண்ணாமற் பல்கிய சிறுதெய்வக் குழாங்
களை எச்சமயத்தவர் வணக்கினாலும் அவ்வணக்கம் இப்பெரு
மானுக்கே யுரியலாம். வேதாதி நூல்களும் இவ்வாறு பரத்துவங்
கூறித்துதித்தும் புறச்சமயவாதத்தை அகற்றாநிற்கும். என்பது

1816-1818

வெண்பாவந்தாதி.

கரு

கருவுற்ற நாண்முதலாக் கற்பகத்தை யல்லா
லொருபற்று மில்லையென்றெ னுள்ள—முருகிற்றத்
தோன்றலருண் மிக்கணுக்கத் தொண்டெனைத் தில்லையின்க
ணேன்று கொண்ட தம்மா வெனை. 1௩௨

பொருள்; “அதிசயம் பயக்கு நாராயணவுப நிடதம் யாரை-
மதியினிற் குறித்தி யாவர் வணங்கினும்வ வணக்கர் - துதிசெழு
நினைவே யென்று சொலும்.” என்றார் பிறரும்; இனி,
பின்னடி யிரண்டற்கும் பொற்பொது விநாயகப்பேர் பூணலி
னும் பாமம் கற்பகத்திற்கு ஆம் கருத்து ஒர் மின் என
அந்வயப்படுத்தி, அஃதன்றிக் கருகசபையின்கண்ணையும்
விநாயகநாமத்தைத் தனக்கேயாய் வழங்கத் தரித்தமை
யானும் பரத்துவம் இக்கற்பக மூர்த்திக்கே உரியதாகும் இவ்
விரண்டினையும் கருத்தினால் உய்த்துணர்மின்கள் என்பது
பொருள். நாயகன் - தலைவன்; விநாயகன் என்பதற்குத் தனக்
குமேலொரு தலைவனின்றித் தானே யாவர்க்குந் தலைவனாய்
நிற்கும் விசேஷமுடையானென்பது பொருள். இக்கற்பக
மூர்த்திக்கு விநாயகநாமம் சர்வலோக நிவாதப்ரபலமுடைத்து
என்பதைக் காட்டுவதற்கு இவ்வுலகத்துப் பல வியஷ்டிஸ்தலங்
களைப்பார்க்கிலும் ஆநந்ததாண்டவஞ்செய்யுஞ் சிவபிரானுலும்
செய்விக்குஞ் சிவகாமிப்பிராட்டியாராலும் தரிசிக்கும் முப்பத்து
முக்கோடிதேவர் நாற்பத்தெண்ணாயிரமிருடிகள் ஏனைச்சீவகோ
டிகளாலும் நிறைந்துள்ள மஹோநந்த சமஷ்டிஸ்தலமாகிய
சிதம்பர கருகசபையே தக்க சதசென்பதையும் அறிக.

1௩௨. அணுக்கத்தொண்டன் - சமீபித்ததொண்டன்;
இதனை “ஆர முரக மணிந்தபிரா னன்ப ரணுக்க வன்றெண்ண
டர்” எனவரும் பெரியபுராணச் செய்யுளானுணர்க. அருள்
வென்றுகொண்டது எனக்கூட்டுக.

ககா தில்லைக்கற்பகவிநாயகர்

எனைத்து மறம்புரியே நேதமிழைப் பேனென்
 றனைப்புகழ்ச் சற்றுஞ் சலியேன்—வனத்தில்லை
 முன்னவனே யென்கொலிந்த மூர்க்கனைக் காருணிய
 மன்னிப் புரந்த வகை. ௩௩

வகுப்பது மொன்றையியன் மற்றொன்று மொன்றைப்
 புகுப்பது மொன்றைப் புரியா—திருப்பதும்
 போந்தின் றடியேற் புரந்து புலியூர்வாழ்
 சேந்தன் றமையன் செயல். ௩௪

செயற்கை யறிவுஞ் செகத்திற் சிறந்த
 வியற்கை யறிவு மிரண்டுஞ்—சயப்புலியூர்க்
 கந்தாக் கிரசா கணேசா கதைக்கண்டன்
 மைந்தாவென் பார்க்கு வரும். ௩௫

௩௪. இச்செய்யுளில் “ஒன்றினைச் செய்கை செய்யா
 தொழிகைமற் றொன்று செய்கை” என்ற திரிகர்த்தருத்வங்
 கூறப்பட்டது. இகுத்தல் - அகற்றுதல். சேந்தன் - கந்தஸ்
 வாயி.

௩௫. செயற்கையறிவு - நூற்சார்புபுற்றிவருவது. இயற்
 கையறிவு - தெய்வந்தாவருவது. இதனை, “மதிநுட்ப நூலோ
 டெடையார்க் கதிநுட்பம் - யாவுள முன்னிற் பவை” என்னுந்
 திருக்குறளாஹுமதஸைகாராஹு மறிசு.

வரும்போதென் செய்வாய் மனனேபொன் மன்றத்
தரும்போ தறுகுதக மாரங்—கரும்புகனி
மோதகங்கொண் டானை முகத்தனைப்போற் றாய்நம்மைக்
காதல் கருதிமடங் கல்.

நகூ

கற்றென் பிறர்க்குரைத்தென் கற்பகவி நாயகனார்
நற்று ஞுபய நளினத்தை—முற்றப்

* பதித்திலைகாண் டில்லையுற்றும் பாவிநெஞ்சே நிற்கு
விதித்ததெவ ரிந்த விதி.

நகூ

விதிமுதன் மூவர்க்கும் விச்சுவ ஞுபந்
துதிசெயக் காட்டித் தொழிலி—னதிகாரந் *
தந்தான் சதாசிவனைச் சத்திசித்தி புத்திமணத்
தெந்தையென்னுந் தில்லை யிறை.

நகூ

இறையொன் றகர மிதரவேழுத் தெல்லா
யிறைவதென வெங்கு நிலாவு—மறைமுடிவி
லேகமெனா தத்துவித மென்றபுவி யூரணிறை
யாகு மடிமையகி லம்

நகூ

நகூ. காதல் - கொல்லுதல். மடங்கல் - இயமன்.

நகூ. இறை ஒன்று என்பதற்குப் பதியொருவனே எனப்
பொருள் கொள்க. மறை பால்பகாவஹிணைப்பெயர். என்னு
எதிர்மறைவினையெச்சம். என்ற—வினைமுற்று.

கஅ தில்லைக்கற்பகவிநாயகர்

அம்பு திடபத்தி யாடை வயிராக
முண்ப துயிர்ப்போத மோர்மைதில்லைச்—சம்புக
ரூரா தனத்திற் கணிசாந்த மெய்யலரா
நாரே யவைதொடுக்கு நார். ச0

நாரணனுங் காணு நமாது பரமபதி
காரணஞந் தில்லைக் கணபதி—போரமா
சேநா பதிக்குமுன்னேன் சீர்பாவி னேமுயர்ந்தோ
நாநா விதத்துமினி நாம். சக

நாமே வரும்படிக்கு நண்ணுநா தாந்தபதம்
பூமே விடர்போம் புலியூர்க்க—ணீமனமே
வீரைப் பரப்பின் விரிவிக் கிராசன்
சீரைப் பாவித் திரி. சஉ

திரிசிரசுப் பேர்வே தியற்கு மணையாள்
விரோசனைக்கு மன்பை வியந்தேற்—ஒருருதூர்வை
யின்பமளித் தான்புலியூ ரேரம்பற் குண்டோமெய்
யன்பினிலு மேலா யது. சஈ

ச0. அம்பு - ஜலம். வயிராகம் - வயிராக்கியம். உயிர்ப்
போதம் - சிவபோதம். ஓர்மை - ஏகாக்ரசித்தம். மெய் - சத்தி
யம். நார் என்னும் இரண்டில் முன்னையதற்கு அன்பென்பது
பொருள்.

சஉ. மேவருதல் - மேவுதல்; ஒருசொல்.

சஈ. தூர்வை - அறுகம்புல்.

அதிர்த்தியற நோற்பார்க் கருட்புலியு ரெம்மான்
சதூர்த்திவிச தம்மொன்றே சாலு—மிதத்தையுமை
நற்றவரு நோற்று நாருஞ் சாருமுடிக்
கொற்றவரும் பெற்றமைநூற் கூற்று.

சச

கூற்றுக் கொடியன் குறுகிற் பெருச்சாளி
யேற்றைக் கடவி யெதிர்வந்து—நாற்றிசையும்
போர்ப்பப் புகழ்புலியூர்ப் புண்ணியா நாயேனைக்
காப்ப தொருநின் கடன்.

சடு

கடனடியேற் கம்ம கநக சபையி
னடநவிரோ தற்குமைந்த நாயே—னுடனிகழு
மாத்த வுணையித்தே காந்த பரியந்தம்
வாழ்த்தி லணங்கு வது.

சசு

சச. உரை - பார்ப்பதி. நூற்கூற்று - புராணவசனம்.

சடு. கூற்று - இயமன். புகழ்போர்ப்ப எனக்கூட்டுக.

சசு. உடனிகழ்தல் கண்ணொளியின் ஆன்மபோதம்
போல உயிர்க்குயிராதற்றன்மை என்க. இதனை “உலகெலா
மாகி வேறா யுடனுமாய்” என்ற சிவஞானசித்தித் திருவிருத்
தத்தர் னுணர்க. ஆப்தனென்னும் வடமொழி ஆத்தனென்றாகி
விளியானீறுகெட்டது.

அடியார்க் கமுதுசெய்வித்தல்.

வதன மலர்ந்து வழங்கியுப சாரம்
பதனருத்தி யைங்கரனன் பர்க்கு—நிதமகிழ்வார்
மண்ணிற் பிறந்தபயன் வாய்ந்துபுலி யூர்க்கபில
வண்ணற் குரியவரா வர்.

சஎ

அருக்க னலவ னசவா கனனே
டிருக்கெசர் சாம மிவையுந்—திருக்கா
நகரி யரசாய் நகுதில்லை மேலைச்
சிகரி யுறைகணப திக்கு.

சஅ

திக்குப் பதிவந் திதனைச் சிதம்பரத்துட்
புக்கு வணங்கும் பொழுதுபரி—பக்குவமா
யுள்ள முருகிற் றுரோமஞ் சிவிர்த்ததின்ப
வெள்ளம் பெருக்கெடுக்க வே.

சகூ

சஎ. பதம் - சோறு; அது பதனைப் போலியாயிற்று. மண்ணிற் பிறந்த பயன் வாய்த்தலை “மண்ணி னிற்பிறந் தார் பெறும், பயன்மதி சூடு - மண்ண லாராடி யார்தமை யமுதுசெய் வித்தல்” எனவரும். பெரியபுராணச் செய்யுளா னுணர்க.

சஅ. அருக்கன் அலவன் அசவாகனன்-முறையே சூரியன் சந்திரன் அக்கினி. திருக்கு-கண்.

சகூ. திக்குப்பதிவந்திதன் என்பது விநாயகசகஸ்திரநாமத் துளொன்று.

வேதா கமந்தில்லை மேய விநாயகனைத்
தாதா பாம தயாளுவெனு—மீதுணர்ந்துங்
காலத் தவனைக் கடைப்பிடியா நாளெல்லா
ஞாலத்து நாம்பிறவா நாள்.

ரு0

நாளுமுயர் பல்வி நகரியுறை வைசியவல்
ஸாளன் விளையாட் டயர்ப்புசை—தாழாது
மேவியேன் றுள்புலியூர் மேய்விசுடற் கர்ப்பணமாம்
பாவியேன் செய்யும் பணி.

ருக

பணிக்கரசைத் தன்னுதர பந்தனமாக் கொண்டென்
பிணிக்கரசி கத்தைப் பெருக்கித்—துணித்தபிரா
னிந்நாண் முதனாம மீரெட்டி னுலைழத்தா
லெந்நாள் வருவா னெதிர்.

ருஉ

ரு0. காலத்துக்கடைப்பிடிக்க வேண்டுமென்பதனை “கால
முண் டாகவே காதல்செய் துய்மின்” எனவரும் திருவாசகத்தா
னுணர்க.

ருக. விகடன் என்பது விநாயகர் சோடசநாமத்தொன்று.
பூசை விளையாட்டினுற் செய்யப்பட்டதேனும் எம்பிரான் ஏற்
றது உண்மை என்றறிவித்தற்கு மெய் என்னும் விசேடணங்
கொடுத்துக் கூறப்பட்டது. சத்தாயுள்ளவன் எனினும் அமை
யும்; சத்தென்னும் பொருட்பேற்றை, “பூவண்ணம் பூவின்
மணம் போலமெய்ப் போதவின்ப - மாவண்ண மெய்கொண்ட
வன்” எனவரும் திருவிளையாடற் புராணச் செய்யுளா னுணர்க.

ருஉ. பணிக்கரசு - ஆதிசேஷன். உதரபந்தனம் - வயிற்
றணி. எம்பெருமானுக்கு அவ்வணியுடைமையை “அகட சக்

எதிர்நிற்கு மாற்றலிங் கில்லை யிருட்டுக்
கதிர்முன் புலியூர்க் கணேசா—பதிமுனுயிர்ப்
பாசவலி குன்றுமெனப் பாவிப்போர் திவ்யசக
வாசமெனக் கென்றும் வழங்கு.

ருக

வழக்கிட்டான் டானையன் வன்றொண் டரைமுன் [ள்
புழைக்கைமுகன் றந்திரமாய்ப் போந்திச்—சமுக்கனையு
ளுக்கங் கொடுத்துப்பொய் யோலைவிவ காரமின்றி
யாக்கினான் மீளாத வாள்.

ருச

கர வின்மணி யாவுறை - விகட சக்கரன் மெய்ப்பதம் போற்
றுவாம்” என வரும் காஞ்சிபுராணச் செய்யுளா னுணர்க. அர
சிகம் - உவப்பின்மை. துணித்தல் - சேதித்தல். ஈரெட்டு நாமங்
களாவன. சுமுகர், வகதந்தா, கயிலர், கசகன்னர், இலம்போத
ரர், விகடர், விக்நாசர், கணாதிபர், தாமகேது, கணாத்தியக்கர்,
பாலசந்திரர், கசாநநர், வக்ரதுண்டர், சூர்ப்பகன்னர், ஏரம்பர்,
கந்தபூர்வசர் என்பனவாம். இவைகள் இவ்வந்தாதியில் முறை
யே-க, கூக, சஎ, கக, உக, ஓக, சஉ, ஏக, உஉ, கச, ஓஅ,
அ, கூஓ, அக, க, கஓ, ஆம் செய்யுட்களில் வைக்கப்பெற்றன.
இவற்றுட் சில நாமம் பல இடத்து வைக்கப்பெற்றுமிருக்கும்;
இவைகளை வித்தை, விவாகம், கிரகப்பிரவேசம், யாகம், யுத்
தம், யாத்திரை, வியாபாரம், வியவசாயம் முதலிய எவ்வெக்
காரியாரம்பங்களிலும் விநாயகதியானத்துடன் உச்சரித்தால்
அவ்வக் காரியங்கள் நிர்விக்கினமாய்ப் பூர்த்தியடைவது நிச்சயம்.

ருக. பாவிப்போர் - சைவசித்தாந்திகள்.

ருச. ஐயன் - தனது பிதாவாகிய சிவபெருமான்,

நாடிவழக்க வேண்டுகோள்.

ஆளி மயூரமட லாகூருந் தில்லைநகர்
மீளி செலுத்துகுவென் வேண்டுகோள்--
கூலச் சுமுனை குலாவமதி வைத்தூரிய
காலத் திடைபிங்கலை.

ருரு

ருரு. இச்செய்யுளின் உரைவருமாறு:—அடல் ஆளி மயூரம் ஆகு உறும் தில்லை நகர் மீளி - வலிமைபொருந்திய சிங்கம் மயில் வெருச்சாளி என்னும் இவை மூன்றையும் வாசனமாகக் கொண்டு செலுத்துகின்ற தில்லைப்பதியி லெழுந்தருளிய அளவிலாற்றலுடைய விநாயகமூர்த்தியி லு, அநுகூலச் சுமுனைநாளும் குலாவ - சத்தவத்தொழிலெவற்றிற்கும் சாதகத்தைச் செய்கின்ற சுமுமுனைநாடியானது இடைமீடின்றித் தினமும் நடைபெறும்படிக்கும்,—இடைபிங்கலை உரிய காலத்துக்(குலாவ) - ஏனை இடைகலை பிங்கலை என்னும் இரண்டு நாடிகளும் அவ்வவற்றிற்கு விதித்த காலங்களில் நடைபெறும்படிக்கும்,—மதிவைத்துச் செலுத்துக என வேண்டுகோள்—உன்னுடைய திருவுள்ளம் வைத்துச் செலுத்தக்கடவை இதுவே எனது கோரிக்கையாம் என்பது பொருள். குலாவ என்பது வேறிடத்துக் கூட்டப்பட்டது. சுமுமுனைநாடி சத்துவத்தொழி லனைத்திற்கும் சாதகமாயுள்ளதென்பதனை “எல்லா வினைக்கு மினிது சுமுனையெனச் - சொல்லாய்வார் தேர்க துணிந்து” எனவரும் சைவசமயநெறிக் குறளானுணர்க. அவன் திருவுள்ளம் வைத்தாலன்றி நமது கோரிக்கை முற்றாமையால் மதிவைத்துச் செலுத்துக எனச் சுட்டிக்கூறப்பட்டது. இதனை, “கருப்பா சயக் குழிக் கேதள்ளு மோகண்ணன் காணிய - திருப்பாத மேதரு

கலய முனிவனது கைக்கமண்ட லோத
மலையக் கனிழ்த்துநதி யாக்கி--பிலைதளிர்நூ
வீனமக வானீ ரிலாநந் தனத்துய்த்தா
னூனமுசன் றில்லையிறை யாம்.

நிசு

ஆம்பல் பகண்மலர வார நிலாவெறிக்கும்
பூம்பழனத் தில்லைப் பொதுநடிக்குஞ்--சாம்ப
சிவன்மகனே யென்றுசுணை சீசனேநூல் செப்பு
நிவனவனே பேத நிலை.

நிள

மோதெரி யாது சிவன்செயலே” எனவும் “என்னெண்ண
மெல்லா மிமைப்போ தழியுமான்-றன்னெண்ண மொன்றுமே
தப்பாசால்” எனவும் வரும் ஆன்றோர் திருவாக்குக்களாலுணர்க.
இடைகலை பிங்கலை நடத்தற்குரிய காலத்தை “வெள்ளிவெண்
டிங்கள் விளங்கும் புதனிட-மொள்ளிய மந்த னிரவிசெவ்வாய்
வலம் - வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் - தெள்ளிய
தேய்பிறை தான்வல மாமே.” எனவும், “வெள்ளிவெண் டிங்
கள் விளங்கும் புதன் மூன்றுந்- தள்ளி யிடத்தே தயங்குமே யா
மாகி - மொள்ளிய காயத்துக் கூடா நிலையென்று - வள்ள னம
க்கு மகிழ்ந்துரைத் தானே” எனவும் வருவனவாதியாகிய திரு
மந்திரச் செய்யுட்களாலுணர்க. யாவர்க்கும் நாடி வழக்கில் கருத்
து இருக்கவேண்டுமென்பதனை” “வாசியின் மதிவைத் தார்க்கு
வரம்பிலா நந்த நல்குந் - தேசிகன் தேவ தேவன் நிகம்பா னெ
ழுத்தந், சன்னி” எனவரும் விநாயக புராணச் செய்யுளா
லுணர்க.

நிசு. கலயமுனிவன் - அகத்தியமுனிவர். கமண்டலோ
தம் - கரகநீர். நதி - ஈண்டிக் காவிரியாறு - மகவான் இந்திரன்.

இலீங்கங் கொணர்ந்த விலங்கைக் கிறையைக்
கலங்கப்பந் தாடிக்கோ கன்னத்—தலங்குலவத்
தாபித்த வன்புலியூர்த் தண்பால சந்திரனே
சோபிக்கு மாறு சுரர்.

௫௮

சரசமு கங்க டொழும்புண்ட ரீக
புரசமீ பத்தநிதம் பொய்யார்க்—கிரசவிழுப்
பேற்றுக் கவிபோலிப் பேதைசொலு மந்தாதி
யேற்றுத் தருதி யிதம்.

௫௯

இதமார் கவுண்டின் னியநகரிற் றக்கற்
கதர்வினாய்ச் சென்றதர சாட்சி—மநினீர்க்
கடியாருந் தில்லைக் கணைசன் கழல்சே
ரடியார்க் கெதுதா னரிது.

௬௦

அரும்பற் றுடையா ரகலாத தெய்வப்
பெரும்பற்றத் தன்புலியூர் பேணுங்—கரும்பனைக்கைப்
பேழை வயிற்றுப் பிரானே பிரசன்ன
வேழ முகனே விபு.

௬௧

௫௮. கோகன்னத்தலம்-கோகார்மம் என்னும் க்ஷேத்திரம்.

௬௦. அதர் - வழி.

௬௧. விபு - எங்குநிறைந்தவன்.

எந்நூலும் விநாயகர் காப்பின்றி முற்றுவேனல்.

புத்தியவ லத்தைப் புராணமீ ரொன்பான்சொல்
சத்தியவ திக்குமகன் சார்ந்துபா—சித்திவளை
முட்டின் றுரைத்தான் முதற்புலியூர் முன்னேற்குக்
கட்டுரைப்பீர் காப்புக் கவி. சூஉ

விநாயக பக்திமான்கட்டு நவக்ரஹமும்
நலஞ்செய்யுமென்றல்.

கவியிந் திரவிசிகி காரி கறுப்புப்
புவிமகன் சீவன் புதன்கோ—ணவவர்க்கம்
வந்தடர்க்கா நன்னிலைமன் னும்புலியூர் வாழேக
தந்தனடிச் சார்ந்தார் தமை. சூஉ

தமாலமகி லாரந் தழைதில்லை யானே
யுமாசுதனே சிற்பரவி யோமத்—திமாசலநேர்
மேக்குச் சிகரி விளங்கும் விநாயகனே
போக்குவர வற்ற பொருள். சூச

சூஉ. அவலம் - சோர்வு. சத்தியவதிக்குமகன் - வியாச முனிவர்.

சூஉ. கவி - சக்கிரன். இந்து - சந்திரன். இரவி - சூரியன். சிகி - கேது. காரி - சரி. கறுப்பு - இராகு. புவிமகன் - செவ்வாய். சீவன் - வியாழன். புதன் - புதன். ஆக இவை ஒன்பது வகைக் கிரகங்கள்.

சூச. சிற்பரவியோமம் - சிதம்பரம். மேக்குச்சிகரி - மேலைக்கோபுரம்.

பொருளைப் பிணுவைப் புவியை விரும்பி
யருளைப் பெறாதலை யந்தோ—தெருள்புலியூ
ராதிக் கணபதியை யல்லா லகவிருள்யார்
சேதிக்க வல்லுநர்நெஞ் சே.

கூரு

சேயேன்விண் ணப்பஞ் செவிக் கேறச் சித்திபுத்தித்
தாய்மார் கணபதிக்குச் சாற்றிலரோ—கோயிற்
பதிக்கினியான் வேட்டதரப் பாணிப்ப தென்னே
மதிக்கி னுருகு மனம்.

கூகூ

மநாதிகளுக் கெட்டா வரதனுயர் தில்லை
யநாதிமுத்த சித்துருவா னைங்கை—விராயகன்சீர்
பூரித் துளதேற் புகன்றவர்பொல் லாரேனும்
பாரித் துலகுகொளும் பா.

கூ௭

கூரு. பிணு - ஈண்டு உயர்திணைப்பெண். தெருள் - அறி
யென்னேவல்.

கூகூ. கோயில் - சிதம்பரம்; இத்தலமொன்றே அடை
மொழியின்றிக் கோயில் என்னுமளவில் தன்னையுணர் நிற்கும்
பெருமை யுடைத்தெனவறிக. வேட்ட - வினையாலணையும்
பெயர்.

கூ௭. பூரித்தல் - நிறைத்தல். பாரித்தல் - கனப்படுத்
தல்.

உஅ தில்லைக்கற்பகவிநாயகர்

அறுகின்பெருமை.

பாசறுகே தில்லைப் பதியாற் குரித்ததன்சீர்
பேசரிதோர் புல்லெடையாம் பிங்கலம்பெற்—றூசிரையை
மேவெனக்க வுண்டினியன் விண்ணனுப்ப வீயவொணர்
தேவருற்ற ரிம்மே தினி. கூ அ

தின்னுகென வெள்ளித் திருமலையின் மூவிரண்டு
சென்னியற்கு மின்றிச் சிவன்கொடுப்பத்—தன்னை
யுழுத்துருண்முற் சூழ்ந்துபுலி யூர்ச்சமுக னுண்டான்
பழுத்தொழுகு தேமாம் பழம். கூ கூ

பழக்க மிகப்பெரிது பாறையினுங் கோழி
கிளைக்கு மதுபோற் கிராத—வுளப்பே
யசத்தவா மென்சொலினு மாய்தில்லை யாயுன்
வசத்தவாய் நிற்க வசி. எ 0

வசித்துவமீ றுகவணி மாமுதலா மெட்டு
நசித்துவினை யோட்டெடுப்ப நாளும்—விசித்திரமாய்ச்
செய்தொழுகுங் குற்றேவ றில்லைக் கணுதிபனைக்
கைதொழுப வர்க்குக் கசிந்து. எ க

கூ அ. பிங்கலம் - பொன். ஆசிரையை - கவுண்டியமுனி
வருடைய பாரியை.

கூ கூ. மூவிரண்டு சென்னியன் - கந்தஸ்வாமி. உழுத்து -
உழுந்தென்னுஞ் சொல்லின் வலித்தல் விகாரம்.

எ 0. வசி - வசியப்படுத்தியருள் என்பது பொருள்.

சிந்து வொடும்போர் செய்யுப்போ திவர்சிகியைக்
கந்தற் கருள்புலியூர்க் கற்பகமே—சிந்தை
விழியான் விலக்கு விதியறிய வேத
மொழியுங் கருணைக்கொண் ழு.

௭௨

விநாயகப்ரசாதம் சந்நிதியிற் சிறுவர்க் களிப்பது
விசேஷமென்றல்.

முடிசுமூர் தில்லை முதல்வன் திரிசந்தி
வீடுதொறுஞ் சேயாய் விளையாட—நாடியையர்
சிற்றுணா வீந்தார் சிறுர்க்களித்தா னவ்வழக்க
மற்றைமுதன் மேம்பாட்ட தாய்த்து.

௭௩

ஆயாதார் தேறற் கரியா னருட்டில்லை
மாயா ரகிதன் மலைமகள்சேய்—மேயயுயிர்ப்
பந்தம் பிரியப் பரித்தனனாற் பல்லுயிர்க்குஞ்
சிந்திதனே யான திறம்.

௭௪

திறவாது வாயைச் சிரமசைத்துச் செல்வத்
திறமாந்து கற்றறியா வீன—ருறவாடா
தண்ணல்கோ யிற்சுமுகற் கன்பரைச்சேர்ந் தின்புற்றார்
திண்ணியரா யுள்ளார் சிலர்.

௭௫

௭௨. சிந்து - அசுரத்தொழிலையுடைய ஓராசன். சிசி-
மயில். கொண்மு - மேகம்.

௭௩. முடிசு - பெருச்சாளி. திரிசந்தி-ஒருநகரம். ஐயர்-
முடிவர்.

சிலையரிவை செய்தோன் சிவைசபிக்கக் கண்டார்
மலையரவே யானான் வடிவம்—திலையாகப்
புங்கநிரி யாணம் புரிந்ததுகாண் தில்லைநகர்த்
தங்குமிரு தாட்குஞ் சரம்.

எசு

சராசரங்கள் பூசைதனைத் தாபித் தியற்றி
யிராறுதிரு நாமமிட வேற்றான்—விராவு
திணையாந் திருவுருவன் தில்லையார் றீனார்
திணையா னடேச சுதன்.

எஎ

சுதரிசனன் வேதன் சுநாசீர னாகி
யிதரசரர் வேண்டுதலு மெம்மான —மதூரப்
புனலசம்புந் தில்லைப் புழைக்கைமுக னுண்டான்
கனலசரன் றன்னைமுன்னங் காந்து.

எஅ

எசு. சிலையரிவைசெய்தோன் - கல்லைப்பெண்ணைக்கின
விட்டுணு. கண்தீர் - கண்ணில்லாத. நிரியாணம் - யானைக்
கடைக்கண்.

எஎ. இராறுதிருநாமம் - ஓஉ-வது செய்யுளிற்கூறிய பதி
ஞாறுநாமத்துள் முன்னைய பன்னிரண்டுநாமங்களும். விராவு
திணை - உயர்திணை அஃறிணைக் கலப்பு. சுதன் - புத்திரன்.

எஅ. சுதரிசனன் - விட்டுணு. சுநாசீரன் - இந்திரன்.
அசம்புதல் - இடையறாதொழுகுதல். கனலசரன் - அநலா
சரன். அங்காந்து - வாயைத்திறந்து.

பெருச்சாளிவாகனவரலாறு.

காந்தருவ மன்னுக் கயாசுரனு மாருவெனப்
போந்தா ரிருவர் புறத்தேறி—யூர்ந்தனனூல்
வள்ளலார் தில்லை வழாதுறையுக் கற்பகப்
பிள்ளையா ரென்னும் பிரான்.

எசு

பிரணவமுன் னேதப் பெறுமநுக்க னெல்லாம்
பிரணவமே ரம்பனெனப் பேசு—நிருணயத்தாற்
றேரோடு வீதிதிகழ் தில்லை விநாயகன்சீ
ராரோதுந் தன்மையவொண் ணு.

அ௦

ஆகாவுந் தும்புருவுந் காசிபர்த மாச்சிரமத்
தூகூவும் பூசுத் துறுங்காற்றி—வாகரன்முற்
சேட்டுருவைந் தைத்திரோ தித்துத்த னேருருவிற்
காட்டியது நங்கற்ப கம்.

அக

எசு. காந்தருமன் - கிரவுஞ்சனென்னுக் கந்தர்வராசன்.

அ௦. மநு - மந்திரம். நிருணயம் - தேற்றம். நிரணயம்
என்னும் வடமொழி அவ்வாறாயிற்று.

அக. ஆகா - ஊகூ - தும்புரு - இம்மூவரும் நிருக்கைலா
யமலையில் இன்னிசைபாடும் கந்தருவர்கள். திவாகரன் முன்
சேட்டு உரு ஐந்து - ஆதித்தன் கணபதி, அம்பிகை, சிவன்,
விட்டுணு. என்னும் ஐவருடைய, பெருமைவாய்ந்த வடிவங்
களைந்தென்க.

கமடவுரு வாய்ப்போங் கமலை கணவன்
மமதைகெட வோடரிந்து வாங்கி—யமலணியாய்ச்
செந்தியார் வேள்விதிகழ் தில்லைநகர்க் கற்பகப்பேர்த்
தந்தியே தந்தனுதந் தைக்கு. அஉ

தையல்சிவ காமி தலைமகனே யென்றழைப்ப
வைமைமடி மீதிருந்தே யார்ந்துபால்—செய்துநகை
யேகதந்தன் சூர்ப்பகன்ன நெந்தைபுலி யூரனடித்
தோகையவட் கீவா னுவந்து. அங

வந்து கபிலர் மடத்திற் கவர்தலுமுன்
சிந்தா மணியையபி சித்துமக—னந்திலதை
மீட்டளித்தான் றில்லை விராயகன்வே ருனவற்றைக்
கூட்டவும்வல் லானெண் குணன். அச

குணஞ்சிறிது மில்லைன் குடந்தம்பட் டந்தோ
வணங்க வபயம் வழங்கிக்—கணங்கட்
கதிபதியான் றில்லை யமலனாண் டானெண்
மதிபதியத் தந்மயத்தை வைத்து. அடு

அஉ. கமடம் - ஆமை. தந்தைக்கு - தனது பிதாவாகிய சிவபெருமானுக்கு.

அச. அபிசித்துமகன் - அபிசித்து மஹாராஜாவின் குமாரனாகிய கண்ணென்பவன். அந்தில் - அசைச்சொல்.

அடு. குடந்தம்படுதல் - நான்கு விரன் மடக்கிப் பெருவிரனிறுத்தி மார்பிடைவைத்தல். தந்மயம் என்பது அச்சிவமயமாத வெண்ணும் பொருளைத் தரும் வடமொழி.

சி த ம் ப ர த ரி ச ந ம கி மை.

வைகறையில் வீதிவலம் வந்துசிவ கங்கையெனும்
பொய்கைகுடைந் தக்கமணி பூதியணிந்—தைகசிவ
தாண்டவத்தி னேடுதில்லைத் தந்திமுக னைத்தினநாங்
காண்டலே மோட்ச கதி. அசு

கதிரிய மானன் கனல்வளி பூவிண்
மதிபுன லெட்டும் வடிவாங்—குதிகொள்ளத்
திண்மூ டிகஞ்செலுத்தித் தில்லையமர் கற்பகப்பேர்க்
கண்மூன் றுடைய கரிக்கு. அள

கரியா யனைத்திற்குங் காரணமாய்த் தில்லை
பிரியா விநாயகப் பெம்மான்—ஹரியநிலை
மாண்டு பிறவா வகையுதவ முன்னின்றான்
வேண்டுவதென் யானினி மேல். அஅ

அசு. ஏகம் சிவம் தாண்டவம் என்பன ஐக சிவதாண்ட
வமென வந்தமை வடநூன்முடிபு; ஏகமென்னும் விசேடணத்
தைத் தாண்டவத்திற் கேற்றுக. மோட்சகதி இச்சிதம்பரதல
வாசமே என்பதனை “சிவலோக மாவதுவுந் தில்லைச்சிற் றம்ப
லமே” எனவருந் திருவிசைப்பாவானறிக.

அள. பூ - பிருதிவி. புனல் - அப்பு. கனல் - தேயு. வளி-
வாயு. விண் - ஆகாசம். கதிர் - சூரியன். மதி - சந்திரன். இய
மானன் - ஆன்மா. கரி - யானை.

அஅ. கரி - சாக்ஷி. ஹரியநிலை - நான்காவதுபடி.

மேதைக் கணிதனைன மேய்ச்சார் தரவிசுவ
நாதற்குக் காசி நகர்துவோ—தாதவர
சள்ளந் திரித்தாங் குதவினோன் கற்பகப்பேர்
வள்ளலாந் தில்லை வனன்.

அக

வன்னாச் சிரமம் வழாதொழுக வென்றாலோ
வென்னாற் சிரம மினிமுடியா—துன்னடியைச்
சேவைசெய்த மட்டிற் நிருத்தியுற்றுத் தில்லையாய்
நீவழங்கு வீட்டு நெறி.

கூ௦

நெறியினில்லா ரேனுமவர் நீடு பவந்தீப்
பொறிகலந்த தூலப் பொருப்பின்—மறியுமிது
திண்ண மசலதிட சித்தமொடு தில்லையிற்போய்
நண்ணிற் கசகன் னனை.

கூக

நனைபோ தடியிடே னாயினே னெள்ளத்
தனைபோ தமிழேன் றமியே—னினைபோதே
போந்தசுவ டின்றிமனம் புக்கதுகாண் டில்லைநகர்
வாழ்ந்தவகண் டாகார வத்து.

கூஉ

அக. கணிதன் - சோதிடன். மேய் - அடைந்து என்னும்
வினையெச்சம். திவோதாதன் - காசியை ஆண்ட அரசன்.
விசுவநாதற்குக் காசினகர் சார்தர உதவினோன் எனக்கூட்டுக.

கூ௦. திர்ப்தி என்னும் வடமொழி திருத்தியென்றாயிற்று.

கூ௧. தூலப்பொருப்பு - பஞ்சுமலை.

கூஉ. சுவடு - அடையாளம். வஸ்து என்னும் வடமொழி
வத்து என்றாயிற்று. வத்து - பொருள்; பதார்த்தமெனினும்
அமையும்.

விபூதிமகிமை.

வத்துவெலாம் வன்னி மருவிற் பசுமமா
மத்தைத் தகிக்கி னதுவேயாஞ்—சத்ததெனக்
தேரூர் புறச்சமயர் தில்லையாய் நீரெழிய
வேறுகுறி மெய்யிடுதல் வீண்.

கூ௩

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்லெனலைப்—பேணேற்குத்
தில்லைக் கணைத்தியக்கா திக்குநினை யல்லால்வே
றில்லை யினியெனையீ டேற்று.

கூ௪

ஏற்றம் பெருக விருவினைபோ யீடழியத்
தோற்றந் தொலையச் சுகபவனப்—பேற்றையெற்குச்
சுண்டா நனுவநகா தொல்புலியூர் மேயவகர்
துண்டா வளிப்பதென்று சொல்.

கூ௫

கூ௩. இதற்கு விருத்தியுரை இறுதியில் ௩௬, ௪௦, ௪௧, ௪௨, ௪௩-வது பக்கங்களில் எழுதப்பட்டது; ஆண்டுக்காண்க.

கூ௪. இச்செய்யுளில் வீழ்நாள் என்பதுமுதல் கல் என் னுந் துணையும் ஒரு திருக்குறட்பா. திக்கு - பற்றுக்கோடு.

கூ௫. சுகபவனம் - பேரின்பவீடு. சுண்டம் - யானைத் துதிக்கை. வகரதுண்டன் - மாறுபாடுகளை யொழிப்பவன்.

சொற்குமுறி யையந் தொடர்ந்துவிழி பஞ்சடைந்து
பற்கருகிக் கந்தம் பதறவுயிர்—புற்கலத்தை
நீங்கும் பொழுதுதில்லை நின்மலா நாயேனைத்
தாங்கெனக்கு நீயே சதம்.

௯௬

விநாயகர்திருவுருளங்குமிருக்கும்இரகசியம்.

சதுக்க மறுகுபொழில் சந்திதடங் கூவ
னதிக்கரைமு நெவ்ளிடனு நண்ணு—மெதிர்ப்படுங்கான்
மன்பதைசந் திப்பவற்றால் வான்செயன்முற் றத்தில்லை
யும்பன்முகத் தெம்மா னுரு.

௯௭

உருக்கும வன்ம னுளுற்றும் புலியூர்த்
திருக்கீகாயில் வீற்றிருக்குஞ் செம்மால்—குருக்கீகால
நீதரித்து வந்திதீயாக நிட்டையிலே பேதமற
லாதரித்துக் காட்டி யருள்.

௯௮

௯௬. புற்கலம் - உடம்பு. கந்தம் - இந்திரியம்.

௯௭. சதுக்கம் - நாற்சந்தி. சந்தி - முச்சந்தி ஐஞ்சந்தி.
தடம் - தடாகம். கூவல் - கிணறு. உம்பல் - யானை. கரை
என்பதனை, தடம் கூவல் இவற்றோடும் எடுத்துக் கூட்டுக.

௯௮. உருக்குமவன்மன் - இரணியவன்மசக்ரவர்த்தி. யோ
கநிட்டை - தியாகசமாதி-இது வாய்க்கப்பெற்ற பிறவியயர்ந்த
தென்பதை “நிட்டையிலாவுட னீத்தென்னை யாண்ட நிகரிலா
வண்ணங்களும்” எனவரும் திருப்பல்லாண்டுச் செய்யுளா
ஹணர்க.

அருட்கடலே தில்லைவாழையா விதுகா [௭௩த்தி
 றிருட்குடும்பை தாங்கியலைந் தெய்த்தேன்--றெருட்கொ
 மேலிப் பிறவியற வீட்டி விதேகமுத்தி
 பாவிப்பை யோர்சொற் பகர்ந்து. கூசூ

பகவணைத் தில்லைப் பதிவதியு மாணை
 முகவணைத் தாழ்ந்தேத்தி முன்னி--யிகபாத்துச்
 சிற்றின்ப போகந் திணைத்துச் சிவாநந்த
 முற்றின்பொ டோங்குந் லுலகு. க00

தில்லைக்கற்பகவிராயகர் வெண்பாவந்தர்தி

முற்றிப்பெற்றது.

ஸ்ரீகுஞ்சிதபாசந்துணை

திருச்சிற்றம்பலம்.

வாழ்த்து.

எண்சீரடி.யாசிரியலிருத்தம்.

தில்லைநகர் கற்பகப்பேர்த் தேவ தேவன் *

சித்திபுத்தி சிவகாமி சிற்ச பேசன்
வல்லிதெய்வ யானைசுகன் மறைசி வாக
மம்பசுகண் மணி * நீறை வன்னம் † வாழ்க
செல் ‡ லுதவ சுராரசர் தில்லை வாழ்வே
தியர்மூவா யிரவரன்பர் செழித்து வாழ்க
வல்லவரிவ் வந்தாதி கற்போர் கேட்போர்
வளமைபெறப் பொருளுரைப்போர் வாழ்க வாழ்க

ஸ்ரீ குஞ்சிதபாதந்துணை.


திருச்சிற்றம்பலம்.

* கண்மணி - ருத்ராக்கம். † ஐவன்னம் - பஞ்சாக்கம்.
‡ செல் - மேகம். உதவ - வியங்கோண் முற்று.

இவ்வந்தாதியின்
தொண்ணூற்றுமூன்றஞ்செய்யுள்
விருத்தியுரை.



வத்துவெலாம் வன்னி மருவிற் பசுமமா
மத்தைத் தகிக்கி னதுவேயாஞ்—சத்ததெனத்
தேரூர் புறச்சமயர் தில்லையாய் நீரெழிய
வேறுகுறி மெய்யிடுதல் வீண். ௯௩

 உரைவருமாறு!

தில்லையாய் - தில்லைப்பதியி லெழுந்தருளிய விநாயக
மூர்த்தியே, —வத்து எலாம் வன்னிமருவில் பசுமம் ஆம்—உல
கத்திலுள்ள பொருள்களையாவும் அக்கினியைப்பொருந்துமாயின்
தமதியல்புகெட்டு நீராகிவிடும்,—அத்தைத் தகிக்கின் அதுவே
ஆம்—அந்த நீற்றை மீட்டும் அக்கினியிற் புகப்பெய்து எரித்தால்
அந்நீறு பிறிதொன்றாய்ப் பரிணமியாது தானேயாய் நிற்கும்,—
புறச்சமயர் சத்து அது எனத் தேரூர்—(இதனைப் பிரத்தியக்ஷத்
திற் கண்டிருந்தும் சைவமொழிந்த) மற்றைச் சமயிகள் அழி
யாப்பொருளாயுள்ளது அத்திருநீறே என்று செளிவடையாதவ
ராயினர் (ஆதலால்),—நீறு ஒழிய வேறு குறி மெய் இடுதல்
வீண் - திருநீற்றைத்தவிர மற்றை மண் மஞ்சட்பொடி கரிகளா
லாய அடையாளங்களை இகபரசாதகப் பொருளென்றெண்ணிச்
சரீரத்திற்றரித்தல் வியர்த்தமாம் என்றவாறு.

சு0 கூட-ம் செய்யுள் விருத்தியுரை.

எல்லாப்பொருள்களும் தன்பாலொடுங்கத் தான் பிறிதொன்று னொடுங்காமல் நிலைத்துநிற்கும் விபூதியொன்றே யாவரும் அணியத்தக்கதும் புருஷார்த்தங்களைத் தரத்தக்கது மாம் என்பது கருத்து.

இக்கருத்தானே தெய்வப்புலமை ஁ளவைப்பிராட்டியாரும் நீதிநூலாகிய நல்வழியில் “நீறில்லா நெற்றிபாழ்” என்று கூறினர். இவ் விபூதிக்கு அணிந்தோரது பாவத்தைக் கெடுத்த வினாள் நீறு, பஸ்மம் எனவும், ஆணவமலத்தைக் கழுவுவதினால் சாரம் எனவும், சிவசோதியை விளக்குவதினால் பசிதம் எனவும், மோகைசுவரியத்தைத் தருதவினால் விபூதி எனவும், பூதப்பேத பைசாசவிஷாதி பீடைகளணுகவொட்டாது காத்தவினால் காப்பு, ரகை எனவும், காரணப்பெயர்கள் நூல்களிற் கூறப்பட்டுள்ளன.

இவ்விபூதியின் மகிமையைக் காலாக்கிருத்தாம், பஸ்ம ஜாபாலம் முசலிய உபநிஷத்துகளும் கோஷிக்கின்றன. மற்றை மண் மஞ்சட்பொடி கரிசுளை அம்முசனூல்களிற் கூறக்கண்டிலம்; ஆதலால், அவைகள் வேதபாகியமெனவும், ஆகத்துகமெனவும் அறிந்தொதுக்கத்தக்கனவேயாம். தேவர்களும் திருநீறணிபவர்களேயாம். மேற்காட்டிய இவ்வுண்மைகள் விளக்கத்தான் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாசாரியசுவாமிகள் திருநீற்றுப்பதிகத்தில் “சத்தியமாவதுநீறு, வேதத்திலுள்ளதுநீறு, வானவர்மேலதுநீறு” எனத்திருவாய் மலர்ந்தது.

விட்டுணுமூர்த்தி தேவப்பகுப்புட் பதவியினாலும் சிவபக்தியினாலும் உயர்ந்தவரென்பதையும், அவர் தசாவதாரத்திலும்

கூட-ம் செய்யுள் விருத்தியுரை. ௪௧

அதற்கு முன்னும் பின்னும் விபூதிருத்ராஶுதாரணாயச் சிவபூசைபண்ணி எண்ணிய வெண்ணியாங்கெய்திய திண்ணிய ரென்பதையும், வைதிகசைவசாஸ்திர புராணங்களாலும் உலகத்திற்பரவியிருக்கும் ஶுஷுத்திரப்பெயர்களாலும் அவைகளிலுள்ள விக்ரகங்களாலும் ஆங்காங்கு வழங்கப்படுஞ் சொற்களாலும் அறியலாம்; அறிந்துதான் அம்மூர்த்தியைச் சிவபூஜகரெல்லாம் சிவாகமவிதிப்படி ஆவரணதேவதையாகவைத்துப் பூசித்தவருகின்றனர். அம்மூர்த்திக்குத்தொண்டுசெய்த ஆழ்வாராதி அடியவர்களும் அம்மூர்த்தியைப்போலவே சிவசிந்தாரணர்களென்றே தெரிகிறது. சிவசிந்தாரணமில்லாத விட்டுணுவி்க்ரகம் விக்ரகமல்ல வேறுயாதே; அத்தாரணமின்றி அம்மூர்த்தியை வழிபடுவோரும் அவர்க்கடியவரல்ல வேறுயாரோ, இவ்வுலகத்தில் சிவஶுஷுத்திரம் பலவற்றுள் சிவத்துவிசர்களுடைய பூசையில் விட்டுணு லக்ஷமிவிக்ரகங்கள் கூடியுத் தனித்தும் அநேகமிருக்கின்றன. அவைகளுக்கு மண்ணதிகுறிகளை இவர்களிடவதில்லை; ஆனால் விட்டுணுவாலயமென்று சொல்லப்படுமிடங்களில் சிவசிந்தாரணதுஷ்டானங்களைத் தற்காலம் காணாமையை நினைத்து லேற்கூறிய விஷயத்தில் ஶியம் வேண்டாம்; ஆழ்வாராதிகள் காலத்தில் அவ்விடங்களில் அவ்வதுஷ்டானமுண்டென்பது நிச்சந்தேகம்; எதனென்றறற் கூறாதும்:—அவ்விட்டுணுமதத்திற்கு முக்கியமானதால் திருவாய்மொழியென்னும் நாலாயிரப்பிரபந்தமேயாம்; அந்தூலில் நம்மாழ்வாரென்பவர் ஒருசெய்யுளில் “கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும் பெரியகோலத் தடங்கண்ணன்” எனவும் மற்றொரு

சுஉ கூஉ-ம் செய்யுள் விருத்தியுரை.

செய்யுளில் “நீறுசெவ்வே யிடக்காணி நெடுமா லடியா ரென் றோடும்” எனவும், பெரியாழ்வாரென்பவர் பல செய்யுள்களில் “காப்பிடவாராய், காப்பிடவாராய்” எனவும் கூறியிருத்தலே அதற்குத்தக்க சாஷியாய்; அவ்வாறு கூறியிருப்பினும் சிவ சிந்தாரணதுஷ்டானம் அவ்வாழ்வாராதிகட்கு இராசெனச் சில நவீனர்கள் கூறுவரேல் அந்த ஆழ்வாராதிகள் “கனவினு மின்னாது மன்னோ வினையேறு - சொல்வேறுபட்டார்தொடர்பு” என்னும் நீதித்திருக்குறட்பாவை யுணர்ந்தோராதுவிற் சொல் லொருவிதஞ் செயலொருவிதமிருக்க மார்க்கமில்லை யென மறுக்க; இன்னமும் விட்டுணுமூர்த்திக்குக் கிருஷ்ணாவதாரத் தில் அத்தியந்த சிநேகர்களாயும் மைத்துனர்களாயும் உள்ள பாண்டவர்களும் அவர்களுதித்த குருகுலத்தவரும் விபூதியிட டிச் சிவபூசை செய்து வந்தனரென்பதைக் காட்டுதும்; கிரு ஷ்ணலீலைமயமான வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தில் “பூதி நலந்திகழ் பூரு குலத்திற்காதிப னாகி யநங்கனை வென்றோன்” எனவும் “தொழுது நெற்றியின் விபூதியா லன்னைதன் றுணை யடித்துசணீக்கி” எனவும் “மங்கைபாகனைப் புரிந்தில னீன்ன மும் பூசை யென்றனை” எனவும் கூறப்பட்ட செய்யுட்களே ஸ்பஷ்டமாய் வெளியாக்குகின்றன. சேர சோழ பாண்டிய முக்குலபரம்பரைகளும் சிவசிந்தாரண சிவபூசையுடையன வென்பது புராண ப்ரசித்தம்; இதுநிற்க.

இவ்வுலகத்திலுள்ள வைணவர், மாத்துவர், கூமணர், முகம்மதியர்களிற் பண்டிதராயுள்ளவர்கள் பிசாசோட்டவும், விடந்தீர்க்கவும், விபூதியையே கைக்கொண்டு அபிமந்திரித்

கூட-ம் செய்யுள் விருத்தியுரை. ௪௩

அநுபயோகிப்பதனையும் அதனால் அப்பீடைகள் நிவிர்த்தியாவதனையும் நோற்பார்க்கின்றோம்; இது இக்காலத்தில் அநுபவசித்தம்.

நாலடியாரென்னும் நீதிநூல் வெகுகாலத்திற்குமுன் விபூதி யிடாத கூமணமுநிவர்களாற் செய்யப்பட்டதன்றோ; அவர்கள் வேறு மதத்தராயிருந்தும் அந்நூலுள் “சினமின்மை” என்ற அதிகாரத்தில் சு - வது செய்யுளில் உவமைகாட்டவேண்டிய விடத்துத் திருநீற்றறைக்கண்ட விஷவேகங் கெடுவதுபோல வென்னும் பொருளமைய “ஒல்லையிடுநீற்றற்பையவிந்த நாகம் போல்” என்று கூறியிருக்கின்றமையால் அக்காலத்திலும் அநுபவசித்தமென்றே நிச்சயிக்கத்தக்கதென்றுணர்க.

இவையெல்லாம் பூர்வபுண்ய புஷ்டியுடையார்க்கே பகுத்தறியவரும்; ஆதலால், விபூதியே சுருதி, யுக்தி, அநுபவம் என்னும் மூன்று பிரமாணங்களாலும் மறுஷ்யஜன்மாவுக்கு இன்றியமையாததாயும் இம்மைமறுமைப்பயன்களைக் கொடுத்து ஈடேற்றத்தக்கதாயும் உள்ள உத்தமவஸ்து என்பது சத்தியம் சத்தியம் முக்காலஞ் சத்தியம். சுபம்.

தொண்ணூற்றுமூன்றுஞ்செய்யுள் விருத்தியுரை

முற்றிற்று.

ஸ்ரீகுஞ்சிதபாதந்துணை.

சுருச்சிற்றம்பலம்.

